

உடனடி வெளியீட்டுக்காக

பிப்ரவரி 1 ஆம் தேதியன்று ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் இரண்டாவது கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டத்தை துவக்குகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜனவரி 25, 2021) – ப்ராம்ப்ட்டன் நகரின் பிரபலமான கொல்லைப்புறத் தோட்டம் அமைக்கும் திட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தனது இரண்டாம் வருடத்தில் மீண்டும் வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முனைப்பானது, நமது நகரில் உணவுப் பாதுகாப்பினை ஆதரிப்பதில் உதவுகிறது; இதன் மூலமாக இலவச மண், விதைகள் மற்றும் உதவிகரமான செய்முறைக் குறிப்புகள் ஆகியவற்றை பங்கேற்பாளர்களுக்கு அளித்து அவர்களின் கொல்லைப்புற தோட்டம் வளர்வதற்கு உதவுகிறது. இந்த வருடத்திய திட்டமானது புதிய பங்கேற்பாளர்களுக்கு மட்டுமேயானது; இதில் 2020 ஆம் ஆண்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிட்டாதோரும் அடங்குவர்.

இந்த கொல்லைப்புற வீட்டுத்தோட்டம் அமைக்கும் திட்டமானது, தங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே, குடியிருப்புவாசிகள் அவரவர் வசதிப்படி விளைபொருட்கள் மற்றும் கீரைகளை வளர்த்து உள்ளூர் உணவு வங்கிகளுக்கும் சமுதாய அமைப்புக்களுக்கும் தானமாக வழங்க உற்சாகமளிக்கிறது.

இந்த திட்டமானது, [மேயரின் கோவிட்-19 காரணமான சமுதாய ஆதரவுப் பணிப்படை \(Mayor's COVID-19 Social Support Task Force's\)](#) க்கும் கூட ஆதரவளிக்கிறது; இதன் மூலம் உணவுப் பாதுகாப்பின்மீது கவனம் செலுத்தி, நகரை நிலைத்து நிற்கவல்ல பசுமை நகரமாக ஆக்குவதில் உறுதி கொள்ள வைத்து, குடியிருப்புவாசிகளின் மனம் மற்றும் உடல்நலத்தையும் பேண மறு உறுதி கொடுக்கிறது.

குடியிருப்பு வாசிகள், இலவச விதைகள் மற்றும் மண் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக www.brampton.ca/backyardgarden எனும் வலைப்பக்கத்தில் பிப்ரவரி 1 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இந்த வலைப்பக்கத்தில் இந்த ஆண்டின் கொல்லைப்புற தோட்டங்களின் புகைப்படங்கள், தோட்டம் அமைப்பதற்கான செய்முறைக் குறிப்புகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆதார வளங்கள் ஆகியவை கிடைக்கும். தங்கள் கொல்லைப்புற தோட்டங்கள் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு குடியிருப்புவாசிகள் #GardensofBrampton எனும் ஹேஷ்டேக்-ஐப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த ஆண்டில் இந்த திட்டத்திற்கு நிதியாதரவு அளிப்பவர்கள் ஸ்காட்ஸ் (Scotts) என்பதில் பெருமை கொள்கிறது. இந்த நகரமானது இப்படியான திட்டத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருக்கின்ற மட்டாமி ஹோம்ஸ் (Mattamy Homes), பாரடைஸ் டிவலப்மெண்ட்ஸ் (Paradise Developments), ஃபீல்ட்கேட் டிவலப்மெண்ட்ஸ் (Fieldgate Developments), டி ஏ சி சி டிவலப்மெண்ட்ஸ் (TACC Developments), மற்றும் கிரேட் கல்ஃப் (Great Gulf) உள்ளிட்ட நிறுவன அமைப்புக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

கொல்லைப்புற தோட்டங்களுக்கான கிளப் –வெளியிடும் செய்திக்கடிதம்

இந்த ஆண்டின் ஒரு புதுமையாக, எங்களின் கொல்லைப்புற தோட்டங்களுக்கான கிளப் எனும் மாதாந்திர செய்திக்கடிதத்துடன் இணையுங்கள். கொல்லைப்புறத் தோட்டம் அமைக்கும் ஆவல் கொண்ட அனைவருக்குமான இதில், உறுப்பினர்கள் மாதாந்திர செய்திக்கடிதம் ஒன்றைப் பெறுவார்கள்; இதில் தோட்டம் அமைப்பது பற்றிய தகவல்கள், கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்புக்கள், ப்ராம்ப்ட்டன் தோட்டக்கலை சங்கம் (Brampton Horticultural Society) போன்ற தொழில்முறை வல்லுனர்கள் மற்றும் சமுதாய கூட்டாளிகள் ஆகியோரின் ஆதரவு மற்றும் தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனை, தனித்துவமான சலுகைகள் இன்னும் பலவற்றைப் பெறலாம். இந்த கிளப்-இல் பதிவு செய்துகொள்ள வருகைதரவும்: www.brampton.ca/backyardgarden.

பின்புலம்

ப்ராம்ப்ட்டன் நகரின் கொல்லைப்புறத் தோட்டம் அமைக்கும் திட்டமானது அதன் துவக்க ஆண்டாகிய 2020 இல் மிகப்பெரும் வெற்றியடைந்தது; இதில், ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் தேவை கொண்ட குடியிருப்பு வாசிகளுக்கென 10,000 பவுண்டுகள் எடையிலான விளைபொருட்கள், உள்ளூர் உணவு வங்கிகளுக்கும் சமுதாய அமைப்புக்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டன; இந்த சமுதாய அமைப்புக்களில் நைட்ஸ் டேபிள் (Knights Table), ரீஜெனரேஷன் (Regeneration), கால்ஸா எய்ட் (Khalsa Aid), மற்றும் யுனைடெட் சிக்ஸ் (United Sikhs) ஆகியவை அடங்கும். இந்த முனைப்பானது கனடா நாட்டிலேயே முதலாவதாகும், மற்றும் கோவிட்-19 தாக்கத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.

சமுதாயத் தோட்டம் அமைக்கும் திட்டமானது [ப்ராம்ப்ட்டன் நகரில் வளர்க்கப்பட்ட பசுமைச் சூழலுக்கான மாஸ்டர் திட்டத்தின் \(Brampton Grown Green Environmental Master Plan\)](#) இலக்குகளை முன்னெடுத்துச் செல்கிறது; இந்த திட்டமானது நகர்ப்புற விவசாயத்தை நகருக்கான நல்லதொரு சந்தர்ப்பமாக குறிப்பிடுகிறது.

அறிஞர் கூற்றுக்கள்

“கொல்லைப்புற தோட்டத் திட்டமானது கடந்த ஆண்டில், ப்ராம்ப்ட்டன் நகரில் நம்பமுடியாத வெற்றி பெற்றது; இந்த திட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் துவங்கும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டம் நமது சமூகத்தை ஒன்றிணைக்கிறது, பங்கேற்பாளர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது, மேலும், தேவை கொண்ட குடியிருப்பாளர்களுக்கு உணவு ஆதரவை வழங்குகிறது. கவுன்சிலர் வில்லான்ஸ் அவர்களின் தலைமையின் கீழ் இரண்டாவது ஆண்டாக இந்த முயற்சியை முன்னெடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“கடந்த ஆண்டின் கொல்லைப்புற தோட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் தங்களுக்கான இலவச விதைகள் மற்றும் மண் ஆகியவற்றைப் பெற்றனர், இது தேவை கொண்ட குடியிருப்புவாசிகளுக்கு 10,000 பவுண்டுகளுக்கும் அதிகமான விளைபொருட்களை வழங்கியது. இந்த ஆண்டு, புதிய பங்கேற்பாளர்களுக்கு இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது - இதன் பொருள் இன்னும் அதிகமான குடியிருப்பாளர்கள் இந்த சிறந்த முயற்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதேயாகும். தோட்டம் அமைக்கும் பணியை மேற்கொள்ளுங்கள், திறந்தவெளியில் மகிழ்ச்சியாக இருங்கள், இந்த ஆண்டிலும் மறுபடி நன்கொடை அளியுங்கள்!”

- *டக் வில்லான்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6; தலைமைப்பொறுப்பு, கொல்லைப்புறத் தோட்டம் அமைக்கும் திட்டம், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“2020 ஆம் ஆண்டின் கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டத்திற்கான அறிமுகம் செய்ததிலும் மற்றும் அதற்கான மகத்தான ஆதரவு கிடைத்ததிலும் ப்ராம்ப்ட்டன் நகரம் சாதகமாக விளைபலனைக் கண்டது; மேலும் 2021 ஆம் ஆண்டிற்கான திட்டத்தை தொடங்கவும் நகர ஊழியர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உங்களுக்கான இலவச விதைகள் மற்றும் மண் ஆகியவற்றை முன்பதிவுசெய்து பெற்றுக்கொள்ள www.brampton.ca/backyardgarden ஐ புக்மார்க் செய்து, இந்த முக்கியமான பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக இருங்கள்.”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்*

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம்,

தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca